

(Formerly known as Orchid Chemicals & Pharmaceuticals Limited)

Corp. Off.: Orchid Pharma Ltd., 'Orchid Towers' 313, Valluvarkottam High Road, Nungambakkam, Chennai - 600 034. India.

CIN: L24222TN1992PLC022994

December 07, 2020

National Stock Exchange of India Ltd	BSE Limited
Listing Department	Corporate Relationship Department
Exchange Plaza, 5th Floor, Plot No: C/1, G -	1st floor, New Trading Ring
Block, Bandra - Kurla Complex, Bandra (East),	Rotunda Building, P J Towers
Mumbai – 400 051	Dalal Street, Fort
NSE Symbol: ORCHPHARMA	Mumbai - 400 001
	BSE Code: 524372
Luxembourg Stock Exchange	London Stock Exchange
Bourse de Luxembourg	10 Paternoster Square
BP 165, L-2011 Luxembourg	London
Siege social	EC4M 7LS
11, avenue de la Porte-Neuve	United Kingdom
	47

Sub: Newspaper advertisement for Book closure and E-voting process for the 27<sup>th</sup> Annual General Meeting of the Company

Dear Sir/ Madam

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and in compliance with MCA General circular No.20/2020 dated May 5, 2020 read with General circular No. 14/2020 dated April 8, 2020, General circular No. 17/2020 dated April 13, 2020 and SEBI Circular dated May 12,2020, please find enclosed herewith the Copies of newspaper advertisement published in the newspapers i.e., Financial Express (English) and Makkal Kural (Tamil) for giving notice of the date and time of the 27<sup>th</sup> Annual General Meeting of the Company to be held on Wednesday, December 30, 2020 at 12:00 Noon (IST) through Video Conference ("VC") / Other Audio Visual Means ("OAVM"), procedure for registering / updating email addresses, Book Closure and e-voting details for the purpose of convening 27<sup>th</sup> AGM of the Company.

The same can be accessed on the website of the Company at www.orchidpharma.com

Kindly take the above on your records.

Thanking you

Yours faithfully

For Orchid Pharma Limited

Nikita K Company Secretary

Encl: a/a

nembers through permitted mode on 05th December, 2020

## FE SUNDAY

## INTERWORLD DIGITAL LIMITED

CIN :L72900DL1995PLC067808 Regd, Off.: 701, Annachal Building, 19, Barakhamba Road, Connaught Place, New Delhi-110001

Phone: 011-43571044-45; Fax: 011-43571047, Website: www.interworlddigital.in, Email: interworlddigital.in@gmail.com

Notice of Annual General Meeting, Book Closure and Remote E-voting Information lotice is hereby given that the 25thAnnual General Meeting (AGM) of the Company will be held o Nednesday, 30th December, 2020 at 09.00 A.M. at 701, Arunachal Building, 19, Barakhamba Road Connaught Place, New Delhi - 110001 to transact the business set out in notice dated 30thNovembe 2020 of the AGM. The Notice of AGM and Annual Report for the F.Y. 2019-2020 has been sent to all the

Pursuant to Regulation 42 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulation 2015 and Section 91 of the Companies Act, 2013 along with the applicable Rules made there under, it is hereby intimated that the Register of Members and share transfer books of the Company will remain closed from Thursday, 24thDecember, 2020 to Wednesday, 30th December, 2020 for the purpose of

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 and Rule 20 of th Companies (Management and Administration) Rules, 2014 the Company has provided electronic voting facility for transacting all the business items as mentioned in the AGM notice dated 30thNovember 2020through the Remote e-voting facility on the platform of Central Depository Services (India) Limited (CDSL). Remote E-voting will commence on 27th December, 2020 at 09:00 A.M. and end on 29th December, 2020 at 5.00 P.M. No Remote e-voting shall be allowed beyond the said date and time. The otice of the Annual General Meeting along with Remote e-voting instructions has also been displayed or the website of the Company www.interworlddigital.inand on the website of the Agenc www.evotingindia.com.The Members of Company holding shares as on Wednesday, 23rd December 2020 may cast their vote Electronically through Remote E-voting platform of CDSL a www.evotingindia.comor vote at the General Meeting through the Ballot Form. Members may participate in the General Meeting even after Remote E-voting but shall not be eligible to vote at the meeting. Voting, i exercised will be invalid and the vote caste through Remote E-voting will be considered. Members an requested to read the instructions pertaining to e-voting as printed in the AGM Notice carefully. In case members have any queries or issues regarding Remote e-voting, they may refer the Frequently Asker Questions (FAQ) and Remote e-voting manual available at www.evotingindia.com under help section or write an e-mail to helpdesk.evoting@cdslindia.com. Shareholders may contact Registrar & Share Transfer Agent, M/s Skyline Financial Services Private Limited, contact no. 011-40450193 to 97or their respective Depositories for registration/updation of their email IDs and other matters.

Members holding shares in physical form are requested to get their sharesDematerlised pursuan to SEBI Circular No. SEBI/LAD-NRO/GN/2018/24 dated 08th June, 2018. Further members are also equested to register their email ID, PAN & bank accounts details with the RTA/Company Necessary communication in this regard has already been sent separately to members by the

The AGM will be held at the said venue by strictly adhering to the Social Distancing Norms and Other Safety Protocols including face masks, hand sanitization etc. as per the latest guidelines advisories /SOP issued by the Ministry of Health & Family Welfare, Govt. of India and the State Govt. amid COVID-19 Pandemic. For and on behalf of Board Directors of

Interworld Digital Limited Peeyush Kumar Aggarwal

DIN: 00090423

Place: New Delhi Date: 06/12/2020

kyderabad 900002 India CIN:\_94200TG1999P\_C000998 Tel +91 40 6744 9910 Fax +91 22 6645 9677

## **BRIGHTCOM GROUP LIMITED** (formerly Lycos Internet Limited) Regd: Office: Floor 5 Fairfield By Marriott Road No. 2 Narrakramguda Gachibowii

www.brightcomgroup.com\_ernail\_in@brightcomgroup.com NOTICE OF 21" ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE AND E-VOTING INFORMATION Notice is nereby given that the 21th Annual General Meeting (AGM) of the Company will be held on

Monday the 28° day of December 2020 at 11:00 and through Video Conferencing (VC) facility/ Other Audio Visual Means ("OAV M") to transact the business as set out in the Notice of the said Annual General In compliance with the General Circular Nois 14/2020 17/2020 20/2020 issued by the Ministry of Corporate Affairs (\*MCAT) and Circular No. SEB/HO/CFD/CMD1/CR/P/2020/79issued by the Securities

and Exchange Board of India (SEBI) (he einafter collectively, effected to as "Circulars") companies are allowed to conduct A GMs through VC or QAVM without the physical presence of members at the venue Hence, the AGM of the company is being held through VC. In Compliance with the Circulars, electronic copy of the Annual Report 2019-20 has been sent to all the

members whose e-mail IDs are registered with the Company / Depository Participant(s)as on Friday November 27, 2020. The Annual Report including Notice of 21st AGM of the Company is available on the website of the Company (www.brightcomgroup.com). Stock Exchange websites (www.bseindia.com and www.nse india.com) and website of CDSL the apency for providing the remote e-voting / e-voting system: at the A.G.M(www.evorling in dia.com). The dispatch of Notice of the A.G.Mithrough emails will be completed by December 6, 2020 In compliance with Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies

(Management and Administration) Amendment Rules 2015 and Regulation 44 of SEBI (LODR) Regulations 2015 the Company is pleased to provide its Share holders with facility of remote e-votingand. e-voting system at the AGM. The facility of casting votes by members using remote e-voting as well as e-voting system on the date of the AGM will be provided by CDSL

in accordance with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules 2015 the Company has fixed December 21, 2020 as the "Out-off date" to determine the eligibility to vote by electronic means using remote e-voting as well as e-voting system on the date of the AĞM Á be son whose name is recorded in the register of members intained by the depositories as on the cut-off date ie December 21, 2020, small be entitled to avail the facility of remote e-voting or e-voting at the AGM. The members who have already cast their vote by remote e-voting prior to the meeting may also attend the meeting but shall not be entitled to cast their vote again at e-voting at the AGM.

The remote e-voting period begins on Friday December 25, 2020 at 9,00 am, and will end on Sunday December 27, 2020 at 500 pm. During this period the eligible shareholders of the Company holding shares either in physical form or in dematerialized form may cast their vote electronically. The e-voting module shall be disabled by CDSL for voting thereafter Those be so hawno have acquired anales and have become members of the Company after the dispatch

of Notice of the AGM by the Company and whose harnes appear in the Register of Members as on the cut-off date ille. December 21, 2020 can also view the Notice of 21<sup>st</sup> AGM on the Company's website Such members can exercise their voting lights through remote e-voting by following the procedure as In case of any queries / grievances relating to voting by electronic means, the Shareholders may refe

the Frequently Asted Questions ("FAQs") and e-voting manual available at www.evofingindia.com, under nelp section or write an email to helpdesk.evoling@cdslindia.com or at the Company's email at in@ibinighhicom group.com or may contact the Company Secretary of the Company who is also th Compliance Officer at 040-6744 9910

The Record Date under Regulation 42 of SEBI (LODR) Regulations 2015 for the payment of Final Dividend for FY 2019-20 will be Monday December 21, 2020. The last date for payment of dividend small be on or before Monday January 25 2021

The "Relevant Date" for the processed issue of warrants in accordance with the SEBI (ICDR) Regulations shall be Friday. November 27, 2020, being the date 30 days prior to the date of bassing of the Resolution. by the Members of the Company for the proposed preferential issue of Warrants convertible into Equity Shares as mentioned in the Notice of AGM

Mr. A. Sidhar: Practicing Company Secretary (C.P.No. 12011). has been appointed as a Soutinizent scrutinize the e-voting process in fair and transparent manner

Notice is also given pursuant to Section 91 of Companies Act, 2013 and the applicable Rules thereunds<sup>et</sup> and Regulation 42 & 47 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015 the Register of Members and the Share Transfer Boots of the Company will remain closed from Tuesday December 22, 2020 to Monday, December 28, 2020 (both days inclusive) for the ourcose of 2.14 AGM. Members who have not registered their email addresses are requested to register their email addresses with their respective Depository Participants and members holding shares in Physical mode may provide necessary details like Folio Number. Name of the shareholder by email to in@brightcomgroup.com and info@aarl hiconsultants.com. for BRIGHTCOM GROUP LIMITED

Place: Hydera tad Date: December 4, 2020

Company Secretary & Compliance Office

ACE INTEGRATED SOLUTIONS LIMITED CIN: L74140DL1997PLC088373

Regd. Office: B-13, DSIDC Complex, Functional Industrial Estate,

Wollama Wandhai

Industrial Area Patparganj, New Delhi-110092 Email- ceo@aceintegrated.com, cs@aceintegrated.com Phone No. 011-49537949, 011-22162970, Website- www.aceintegrated.com

NOTICE OF 23<sup>AD</sup> ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE AND REMOTE E-VOTING INFORMATION

Notice is hereby given that the 23<sup>et</sup> Annual General Meeting (AGM) of Ace Integrated Solutions Limited is scheduled to be held on Tuesday, the 29th day of December, 2020 at 10.00 a.m. a the registered office of the Company at B-13, DSIDC Complex, Functional Industrial Estate

Industrial Area Patparganj, New Delhi-110092 to transact the business as set forth in the Notice of 23" AGM. Notice has been sent to all the Members of the Company, whose name appeared on the Register of Member or Register of beneficial owners maintained by Depositories as on Friday,

27" November, 2020. Electronic Copies of the Notice of the 23" AGM and 23" Annual Report of the Company for the Financial Year 2019-20 have been sent to all the members whose Email IDs are registered with the Company or Depository Participant(s) and physical copies of the same have been sent to all other members at their registered address in the permitted mode, whose Email IDs are not registered with the Company or Depository Participant(s). The process of dispatch of 23" Annual Report 2019-20 in Physical and in Electronic mode is completed on Friday, December 04, 2020.

Pursuant to the provision of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015 ('the Rules') as amended from time to time, and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing its members, the facility to exercise their right to vote by electronic means on all the business transacted as set forth in the Notice of Annual General Meeting of the Company through the remote e-voting facility provided by CDSL. The detailed instructions for remote e-voting facility are contained in the Notice of Annual General Meeting which has been sent to the Members. The Notice of the 23th Annual General Meeting is available on the Company's website at

- www.aceintegrated.com and on CDSL website www.evotingindia.com and 23" Annual Report of the Company for the Financial Year 2019-20 is available on the Company's website at www.aceintegrated.com.
- The remote e-voting will commence on Saturday, December 26, 2020 (9:00 a.m.) The remote e-voting will end on Monday, December 28, 2020 (5:00 p.m.) The remote e-voting module shall be disabled by CDSL beyond 5.00 p.m. Monday
- December 28, 2020 (5:00 p.m.) and once the vote on a resolution is cast by the member, the Member shall not be allowed to change it subsequently.
- The Members holding shares either in physical form or dematerialized form, on cut-of date i.e. December 22, 2020 may cast their vote electronically to transact the business set forth in the Notice of AGM.
- Person who have acquired shares and become members of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the cut-off date i.e. December 22, 2020 may cast their votes by following the instructions and process of remote e-voting as provided in the Notice of the AGM.
- A person whose name is recorded in the Registers of Beneficial Owners maintained by the depositories as on the cut-off date only, shall be entitled to avail the facility of remote e-
- voting as well as voting in the AGM. Members may participate in the annual general meeting even after exercising right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting.
- The facility for voting through poll paper shall also be made available at the AGM and Members who have not cast their vote by remote e-voting shall be able to exercise their
- If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the e-Voting System, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email to
- helpdesk.evoting@cdslindia.com or contact Mr. Nitin Kunder (022- 23058738) or Mr. Mehboob Lakhani (022-23058543) or Mr. Rakesh Dalvi (022-23058542). All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Manager, (CDSL, ) Central Depository Services (India) Limited, A Wing, 25" Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower
- Parel (East), Mumbai 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43. Closure of Register of Members and Share Transfer Books of the Company

## Pursuant to the provision of Section 91 of the Companies Act, 2013, The Register of Members

Date: December 05, 2020

financialexp.epa.in

and Share Transfer Books of the Company will remain closed from Wednesday, December 23, 2020 to Tuesday, December 29, 2020 (both days inclusive) for the purpose of holding 23 Annual General Meeting of the Company.

For ACE INTEGRATED SOLUTIONS LIMITED

Ranjeet Singh (Company Secretary)

Place: Chennai



T.No.e-20/CE(C&C)/SE(C&C)/DE(C)/A1/TSGENCO/2020-21

BTPS – Transportation of 12.0 Lakh MT of Coal from Manuguru area mines of M/s. Singareni Collieries Company Ltd., to Bhadradri Thermal Power Station, Manuguru, Bhadradri Kothagudem Dist by using road tippers of not less than 22 tonnes capacity for a period of one year. Scheduled Open & Closing Date: 04.12.2020 at 19:00 Hrs & 19.12.2020 at 12:00 Hrs.

For further Details: " www.tsgenco.co.in & https://tender.telangana.gov.in"

Registered Office: 206, Ajnara Bhawan, D-Block Market, Vivek Vihar, Delhi-110095 Website: www.jalantransolutions.com; Email- info@jalantransolutions.com

**JALAN TRANSOLUTIONS (INDIA) LIMITED** 

CIN: L63090DL2003PLC119773

### NOTICE OF 17TH ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE AND REMOTE E-VOTING INFORMATION

Notice is hereby given that the 17" Annual General Meeting (AGM) of Jalan Transolutions (India) Limited is scheduled to be held on Tuesday, the 29th day of December, 2020 at 10:00 a.m. at Aura Grand Residency, 439 Jagriti Enclave, Near Karkardooma Metro Station, Delhi-110092 to transact the business as set forth in the Notice of 17" Annual General

Notice has been sent to all the Members of the Company, whose name appeared on the Register of Member or Register of beneficial owners maintained by Depositories as on Friday, 27" November, 2020. Electronic Copies of the Notice of the 17" Annual General Meeting and 17" Annual Report of the Company for the F.Y. 2019-20 have been sent to all the members whose Email IDs are registered with the Company or Depository Participant(s) and physical copies of the same have been sent to all other members at their registered address in the permitted mode, whose Email IDs are not registered with the Company or Depository Participant(s). The process of dispatch of Notice of 17" AGM and 17" Annual Report 2019-20 in Physical and Electronic mode is completed on Friday, 04th December, 2020.

#### Remote E-Voting


Pursuant to the provision of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015 ('the Rules') as amended from time to time, and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing its members, the facility to exercise their right to vote by electronic means on all the business transacted as set forth in the Notice of Annual General Meeting of the Company through the remote e-voting facility provided by KFIN (Kfin Technologies Pvt. Ltd). The detailed instructions for remote e-voting facility are contained in the Notice of Annual General Meeting which has been sent to the

- The Notice of the 17" Annual General Meeting is available on the Company's website at www.jalantransolutions.com and on KFIN (Kfin Technologies Pvt. Ltd) website https://evoting.kfintech.com and 17" Annual Report of the Company for the F.Y. 2019-20 is available on the Company's website at www.jalantransolutions.com.
- The remote e-voting will commence on Saturday, 26" December, 2020 (9:00 a.m.) The remote e-voting will ends on Monday, 28th December, 2020 (5:00 p.m.)
- The remote e-voting module shall be disabled by KFIN (Kfin Technologies Pvt. Ltd) beyond 5.00 p.m. on 28" December, 2020 and once the vote on a resolution is cast by the member, the Member shall not be allowed to change it subsequently.
- The Members holding shares either in physical form or dematerialized form, as on cut-off date i.e. 22" December, 2020 may cast their vote electronically to transact the
- business set forth in the Notice of AGM. Person who have acquired shares and become members of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the cut-off date i.e. 22" December, 2020 may cast their votes by following the instructions and process of remote e-voting
- as provided in the Notice of the AGM. A person whose name is recorded in the Registers of Beneficial Owners maintained by the depositories as on the cut-off date only, shall be entitled to avail the facility of remote
- e-voting as well as voting in the AGM. Members may participate in the Annual General Meeting even after exercising right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting.
- The facility for voting through poll paper shall also be made available at the AGM and Members who have not cast their vote by remote e-voting shall be able to exercise their right at the AGM.
- In case of any queries relating to e-voting, member/ beneficial may refer the frequently asked questions ("FAQs") and e-voting manual available at the ("KFIN") website: https://evoting.kfintech.com under help section or write an email to einward.ris@kfintech.com. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to KFIN (Kfin Technologies Pvt. Ltd), Selenium Tower-B, Plot No. 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad-500032 or send an email to einward.ris@kfintech.com or call 1-800-3454-001.
- The entry at the meeting venue will be regulated by Attendance Slip, which has been sent along with the Annual Report to Members. Members are requested to submit duly filled in Attendance Slip at the Registration counter to attend the AGM.

Closure of Register of Members and Share Transfer Books of the Company Pursuant to the provision of Section 91 of the Companies Act, 2013, The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Wednesday, 23° December, 2020 to Tuesday, 29th December, 2020 (both days inclusive) for the purpose of holding 17" Annual General Meeting of the Company.

For JALAN TRANSOLUTIONS (INDIA) LIMITED

Aayushee Bhatia Date: December 05, 2020 (Company Secretary) Place : Delhi



CIN No.: L24222TN1992PLC022994 Regd. Off.: "ORCHID TOWERS", 313, Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai - 600 034, India. Tel: (91) - 44 - 28211000; Fax: (91) - 44 - 28211002

E-mail: corporate@orchidpharma.com; Website: www.orchidpharma.com

### NOTICE OF THE 27<sup>™</sup> ANNUAL GENERAL MEETING E-VOTING AND BOOK CLOSURE NOTICE is hereby given that the 27" Annual General Meeting (AGM) of the Members of

Orchid Pharma Limited will be held on Wednesday, December 30, 2020 at 12:00 Noon (IST) through Video Conferencing Facility ("VC")/ Other Audio Visual Means ("OAVM") for the transaction of the Ordinary and Special businesses, as set out in the Notice of the AGM. In view of the continuing COVID-19 global pandemic, the Ministry of Corporate Affairs vide its Circular No. 20/2020 dated May 05, 2020 read with Circular No. 14/2020 dated April 08, 2020 and Circular No. 17/2020 dated April 13, 2020 allows conducting of Annual General Meeting of the Company through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OAVM") without the physical presence of the Members for the meeting at a common venue. In terms of the said circulars and in compliance with the provisions of the Companies Act, 2013 and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the AGM of the Company is being held through VC/OAVM. Hence. Members can attend and participate in the AGM through VC/OAVM only.

Notice of the 27" AGM along with the Annual Report for the Financial year 2019-20 is being sent only through electronic means, in accordance with the aforesaid MCA Circulars and relaxation granted by the Securities and Exchange Board of India vide Circular dated May 12, 2020, to all those members whose e-mail addresses are registered with the Company or Registrar and Share Transfer Agents or Depository Participant(s). The requirement of sending physical copies of the Notice of the AGM has been dispensed with vide the above MCA Circulars and the SEBI Circular. Members may note that the Notice of the 27" AGM and the Annual Report 2019-20 of the Company is available on the website of the Company at www.orchidpharma.com and on the websites of National Stock Exchange of India Limited www.nseindia.com and BSE Limited www.bseindia.com. A copy of the same is also available on the website of Central Depository Services (India) Limited (CDSL (agency providing the VC/OAVM facility, Remote e-voting facility and e-voting system during the AGM) i.e. www.evotingindia.com. For any communication, the shareholders

may also send requests to the following mail id: nikitak@orchidpharma.com. In compliances with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time. the Secretarial Standard on General Meetings ("SS-2") issued by the Institute of Company Secretaries of India and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing to its Members electronic voting facility before as well as during the AGM in respect of the business to be transacted at the AGM and for this purpose, the Company has entered into an agreement with Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means E-Voting: The detailed instructions for remote e-Voting are given in the Notice of the 27" AGM of the Company. Members are requested to note as follows:

The remote e-voting period shall commence on Saturday, December 26, 2020 at 9.00 A.M. (IST) and ends on Tuesday, December 29, 2020 at 5.00 P.M. (IST).

Members will not be able to cast their vote through remote e-voting beyond the said date and time and the remote e-voting module shall be disabled by CDSL thereafter. Additionally, the facility for e-voting shall also be made available at the time of AGM and Members attending the meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right to vote during the AGM. A Member who have exercised his right to vote through Remote e-voting may participate in the AGM but shall not be

Members whose names appear on the Register of Members/ Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date for e-voting i.e., Wednesday, December 23, 2020, shall only be entitled to avail the facility of remote e-voting/ e-voting at the AGM. Any person who acquires shares of the Company and becomes a member after despatch of the Notice but before the cut-off date for voting, i.e., Wednesday, December 23, 2020 may obtain the login ID and password by sending an e-mail to helpdesk.evoting @cdslindia.com by mentioning their Folio No./ DP ID and Client ID No or contacting our Registrar and Share Transfer Agents (RTA) M/s Integrated Registry Management Services Private Limited, 2nd Floor, Kences Towers, No. 1, Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai - 600 017, Tamil Nadu, Phone: 044-2814 0801-803, E-mail. yuvraj@integratedindia.in. A person who is not a member as on the cut-off date, should treat this Notice for information purpose only.

Ms. Lalitha S, Practising Company Secretary, Chennai has been appointed as Scrutiniser for conducting the voting process (electronically or otherwise) in a fair and transparent manner. The results declared along with the Scrutiniser's report shall be placed on the Company's website www.orchidpharma.com and the website of CDSL www.evotingindia.com and simultaneously communicated to the National Stock Exchange of India Limited and the BSE Limited, where the shares of the Company are listed, not later than forty eight hours after the conclusion of AGM.

Book Closure: Notice is hereby give pursuant to Section 91 of the Companies Act, 2013 and Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 that the Register of Members and the Share Transfer Books of the Company will be closed from Wednesday, December 23, 2020 to Wednesday, December 30, 2020 (both days inclusive) for the purpose of the 27" AGM of the Company for the Financial year 2019-20. Any query/ grievance in relation with voting by electronic means may be addressed to

Ms. Nikita K, Company Secretary & Compliance Officer, Orchid Pharma Limited, "Orchid Towers", No. 313, Valluvarkottam high road, Nungambakkam, Chennai - 600034. Phone No.: 044-2824 4910, E-mail: nikitak@orchidpharma.com or to M/s Integrated Registry Management Services Private Limited, 2nd Floor, Kences Towers, No. 1, Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai - 600 017, Tamil Nadu, Registrar and Share Transfer Agent, Phone: 044-2814 0801-803, E-mail: yuvraj@integratedindia.in or call CDSL on 022-23058542/43 or send an email to helpdesk.evoting@cdslindia.com. By Order of the Board

Date: December 04, 2020 A Dhanuka Group Company

For Orchid Pharma Limited Nikita K Place: Hyderabad

Date: December 06, 2020

Company Secretary

PUBLIC NOTICE OF LOSS OF SHARE CERTIFICATE (S)

Notice is hereby given that the following Share Certificate (s) of SPORTKING INDIA LIMITED has/have been reported lost/misplaced and has/have applied to the company for the issue of duplicate share certificate

olio No.	Name of the Holder/ Purchaser(s)	Certificate No.(s)		No of Shares 400	
547	SUNITA AGARWAL	30116-30119	2968001-2968400		
ny P	erson (s) who has/have a	ny claim in resp	pect of the said cert	ificate (s)	

should lodge such claim (s) with the share department of the company at its regd. office as per address given below within 15 days of the publication of this NOTICE. After which no claim will be entertained and the company will proceed to issue the duplicate share certificate(s). Place: Ludhiana (SUNITA AGARWAL) Date: 05-12-2020

Name of the Shareholder

The Company Secretary, SPORTKING INDIA LIMITED 5/69, Guru Mansion, Padam Singh Road, Karol Bagh New Delhi-110005

## GLITTEK GRANITES LIMITED CIN: L14102KA1990PLC023497

Registered Office: Plot No. 42, KIADB Industrial Area, Hoskote, Bangalore - 562 114. Phone: (080) 27971565/1566, Fax: (080) 27971567 www.glittek.com, E-mail: info@glittek.com

### NOTICE NOTICE is hereby given that 30th Annual General Meeting of the Company will be held

on Tuesday 29th December, 2020 at 12.30 p.m. via two-way Video Conferencing ('VC facility')/Other Audio-Visual Means ('OAVM') ONLY to transact the businesses as set out in the In accordance with the General Circulars issued by the Ministry of Corporate Affairs dated April 8 2020, April 13, 2020 and May 5, 2020 (collectively called 'MCA Circulars') and the Securities and

Exchange Board of India Circular dated May 12, 2020 ('SEBI Circular'), the Company has sent the Notice of the 30th AGM along with the link for the Annual Report 2019-20 on Saturday 5th December, 2020, through electronic mode only, to those Members whose e-mail addresses are registered with the Company/Registrars and Transfer Agent ('RTA') and Depository participant(s). The requirement of sending physical copies of the Annual Report has been dispensed with vide MCA Circulars and SEBI Circular. The e-copy of the Notice of the AGM along with the Annual Report of the Company i

available on the website of the Company at http://www.glittek.com also be accessed from the relevant section of the websites of the Stock Exchanges i.e. BSE Limited ('BSE') a www.bseindia.com. The AGM Notice is also available on the website of Central Depository Service Limited ('CDSL') at www.evotingindia.com.

In compliance with Section 108 of Companies Act, 2013 and Rule 20 of the Companie (Management and Administration) Rule, 2014 and Regulation 44 of SEBI (LODR Regulations, 2015, the Company is providing to its Members, the facility of remote e-voting before the AGM and during the AGM in respect of the businesses to be transacted at the AGM and for this purpose, by electronic means through e-voting Services provided by Central Depository Services (India) Limited (CDSL).

E-voting period will commence from Saturday 26th December, 2020 (9.00 a.m. IST) and ends on Monday 28th December, 2020 (5.00 p.m. IST) As the voting portal would be blocked after voting period is over, shareholders are requested to cast their votes during this period only. The voting rights of Members shall be in proportion to the equity shares held by them in the

paid up equity share capital of the Company as on 22nd December 2020 (cut off date). The facility of remote e-voting shall also be made available during the Meeting and the Members attending the Meeting, who have not already cast their vote by remote e-voting shall

be able to exercise their right during the Meeting. A person whose name is recorded in the Register of Members / Register of Beneficial Owners as on the Cut-Off Date only shall be entitled to avail the facility of remote e-voting before / during the AGM. The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again

Any person, who acquires shares of the Company and becomes a Member of the Company

after dispatch of the Notice and holding shares as of the cut-off i.e. December, 22nd, 2020,

may obtain the login ID and password by sending a request at helpdesk evoting@cdslindia.com. A person who is not a Member as on the cut-off date should treat the Notice of the AGM for information purpose only. PROCESS FOR THOSE SHAREHOLDERS WHOSE EMAIL ADDRESSES ARE NOT

E-VOTING FOR THE RESOLUTIONS PROPOSED IN THIS NOTICE: For Physical shareholders- please provide necessary details like Folio No., Name or shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) by email to

REGISTERED WITH THE DEPOSITORIES FOR OBTAINING LOGIN CREDENTIALS FOR

For Demat shareholders- please provide Demat account detials (CDSL-16 digit beneficiary ID or NSDL-16 digit DPID + CLID), Name, client master or copy of Consolidated Account statement, PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) to Company/RTA email id. Shareholder will be provided with a facility to attend the AGM through VC/OAVM through the

CDSL e-Voting system. Shareholders may access the same at https://www.evotingindia.com under shareholders/members login by using the remote e-voting credentials. The link for VC/OAVM will be available in shareholder/members login where the EVSN of Company If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the e-Voting System, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual

Kolkata at Phone (033) 2282-1376 or e-mail: helpdesk.evoting@cdslindia.com or moloyb@cdslindia.com under help section. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Manager, (CDSL) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com

available at www.evotingindia.com, or contact Mr. Moloy Biswas, Regional Manager

mcssta@rediffmail.com or call on 022-23058542 / 43. FURTHER NOTICE is also given pursuant to section 91 of the Companies Act, 2013 read with Regulation 42 of SEBI (LODR) Regulation, 2015, the Registrar of Members and Share Transfer Books of the Company will remain closed from Wednesday, 23th December 2020 to Tuesday 29th December 2020 (both days inclusive) for the purpose of Annual General Meeting.

> For Glittek Granites Limited Lata Bagri

Place: Bangalore Date: December 5th, 2020

Company Secretary & Compliance Officer

## **GOVERNMENT OF TAMILNADU** WATER RESOURCES DEPARTMENT

**VELLAR BASIN CIRCLE, CUDDALORE - 607 001.** Form of Contract : Lumpsum - Item Rate Contract

Tender Notice (Two Cover System) - SI. No. 1& 2 Lumpsum Percentage Contract - Sl. No. 3

Short Term Tender Notice No.12/VBC, Cuddalore / 2020-21/Dt. 04.12.2020 For and on behalf of the Governor of Tamilnadu, the Superintending

Engineer, WRD, Vellar Basin Circle, Cuddalore - 607 001 invites tender from eligible tenderers for the work of "1. Flood Protection Works to the Left Bank of Manimuktha River at Ka. Puthur Village in Vridhachalam Taluk of Cuddalore District (Value of Work : Rs.381.50 Lakhs Including GST) 2. Construction of Check Dam across Gadilam River near Siruvathur Village in Panruti Taluk of Cuddalore District (Value of Work: Rs.1444.00 Lakhs Including GST) and 3. Protection works to the flood banks in Visur Odai in Panruti Taluk of Cuddalore District (Value of Work: Rs.48.10 Lakhs Including GST)" at his office upto 3.00 P.M on 22.12.2020 in sealed covers. The tender will be opened at 3.30 P.M at his chamber on the same day.

Other informations such as details of Work, Value, EMD, Cost of tender schedule, Qualification Details etc., will be available in the Government website "www.tenders.tn.gov.in". Any Corrections or Modifications will be published on website only. Superintending Engineer, WRD.,

Vellar Basin Circle, Cuddalore - 607 001. DIPR/4512/Tender/2020

## Stampede Capital Limited CIN NO.: L67120TG1995PLC020170

Regd Office: 402 to 404, 4th, Floor, Saptagiri Towers, Begumpet, above Partaloons, Hyderabad - 500 016, Telangana, India.

Tel.No.: 040 48578444 / 26 | E-mail : cs@stampedecap.com | Website : https://www.stampedecap.com/ Notice is hereby given that the 25" Annual General meeting (AGM) of Stampede Capital Limited (the Company) will be held on Tuesday,

December 29, 2020 at 09:00 A.M. through video conferencing (VC) or other audio visual Means (OAVM) facility to transact the businesses as set out in the notice convening the 25" AGM of the Company. The AGM will be held through video conferencing / other audio visual Means (OAVM) without physical presence of the shareholders in view of on-going restrictions relating to COVID -19 pandemic and in compliance with General circular No 20/2020 dated 5" May, 2020 read with General Circular No. 14/2020 dated 8" April, 2020 and General Circular No.17/2020 dated 13" April, 2020 issued by Ministry of Corporate Affairs and other applicable circulars issued by the securities and exchange board of India. Sending of the Annual report along with Notice through Email has been completed on Saturday, December 05, 2020 to shareholders through mode as permitted under law. Shareholders will have opportunity to cast their vote remotely or during the AGM on the businesses as set forth in the notice of AGM

through the electronic voting system. The manner of voting remotely or during the AGM shareholders holding shares in dematerialised mode, physical mode and for the shareholders who have not registered their Email addresses has been provided in the notice convening the AGM. Instructions for attending the AGM through VC / OVAM are also provided in the Notice of AGM. The remote e-voting period commences at 9.00 A.M. on Thursday, December 24, 2020 and will end on at 5.00 pm on Monday, December

28, 2020. Voting through remote e-voting will not be permitted beyond 5.00 PM. on Monday. December 28, 2020. E-voting shall also be made available at the 25° Annual General Meeting and the members who have not cast their vote through remote e-voting shall be able to vote at 25" Annual General Meeting Members who have cast their vote through remote e-voting can participate in 25" Annual General Meeting but shall not be entitled to cast their vote again. The cut-off date for determining eligibility of members for voting through remote e-voting and voting at the 25° Annual General Meeting is

person who becomes a member of the Company after the Notice is sent but hold shares as on the cut-off date, may obtain the login ID and password by sending a request to www.evotingindia.com. Shareholders holding shares in physical mode and who have not updated their Email addresses with Company are requested to update their Email addresses by sending a duly signed request letter to the Registrar and Transfer agent of the company i.e. Venture Capital and Corporate Investments Private Limited by providing folio no and name of the Shareholders. Further, Shareholders holding shares in

Tuesday, December 22, 2020. A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners

maintained by the depositories as on the cut-off, shall be entitled to avail the facility of remote e-voting as well as e-voting at the AGM. Any

The Notice of the 25th Annual General Meeting and Annual Report for the Financial Year 2019-20 are available on the website of National Services Depository Limited at www.evotingindia.com, the Stock Exchanges, BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of India Limited (www.nseindia.com) where the Company's shares are listed and on the Company's website: https://www.stampedecap.com. The relevant documents pertaining to the items of business to be transacted at the 25" Annual General Meeting are available for inspection through electronic mode. Members are requested to write to the Company on cs@stampedecap.com for inspection of said documents as per manner given in Notice.

Dematerialised mode are requested to register / update their E-mail Addresses with relevant depository Participants.

Manager, (CDSL), Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400 013 or send an email to helpdesk evoting@cdslindia.com or call 1800225533. Members may also write to the Company Secretary at the Company's E-mail address cs@stampedecap.com Notice is also hereby given pursuant to Section 91 of the Companies Act, 2013 read with Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 42 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations,

In case of any Member needing assistance with the use of technology, before or during the 25" AGM, please do contact Mr. Rakesh Daivi,

2015, that the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Tuesday, December 22, 2020 to Tuesday, December 29, 2020 (both days inclusive) for the purpose of Annual General Meeting. For and on behalf of Stampede Capital Limited,

## PUBLIC NOTICE OF LOSS OF SHARE CERTIFICATE (S)

Notice is hereby given that the following Share Certificate (s) of SPORTKING INDIA LIMITED has/have been reported lost/misplaced and has/have applied to

Folio	Name of the Holder/	Certificate	Distinctive	No of
No.	Purchaser(s)	No.(s)	No.(s)	Shares
1548	SH. ASHOK AGARWAL	30120-30123	2968401-2968800	400

Any Person (s) who has/have any claim in respect of the said certificate (s) should lodge such claim (s) with the share department of the company at its regd. office as per address given below within 15 days of the publication of this NOTICE. After which no claim will be entertained and the company will proceed to issue the duplicate share certificate(s).

Place: Ludhiana (ASHOK AGARWAL) Date: 05-12-2020 Name of the Shareholder The Company Secretary, SPORTKING INDIA LIMITED 5/69, Guru Mansion, Padam Singh Road, Karol Bagh New Delhi-110005

## AB Corp Limited

Reg Ofc : A/102, Parimal Appartment, Off Juhu Lane, Andheri (West) Mumbai 400058 Tel No. 022-26154450 email id : mail@abcorp.in

NOTICE TO MEMBER(S) INFORMATION REGARDING 32™ ANNUAL GENERAL MEETING OF THE COMPANY

TO BE HELD THROUGH VIDEO CONFERENCE OR OTHER AUDIO VISUAL MEANS The Members are hereby informed that pursuant to the general permission granted by the Registrar of Companies, Maharashtra, Mumbai vide Order dated 08" September, 2020, the 32" (Thirty Second) Annual General Meeting ("AGM") of the Members of AB Corp Limited ("the Company") will be held on Wednesday, 30" December, 2020 at 11.00 A.M. (IST) through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) to transact the business as set out in the Notice of 32" AGM which will be emailed separately to the members in due course.

dated 13" April, 2020 and 14/2020 dated 8" April, 2020 issued by the Ministry of Corporate Affairs ("MCA") (hereinafter collectively referred to as "the Circulars") companies are allowed to hold AGM through VC/OAVM, without the physical presence of members at a common venue. In compliance with the aforesaid Circulars, Companies Act, 2013 ("the Act"), the AGM of the Company will be held through VC/OAVM.

sent electronically to those Members whose e-mail address(es) are registered with the Company/Depository Participants(s)/Registrar and Share Transfer Agent. The copy of the Notice will also be made available on the website of our RTA, Kfin Technologies

lds in order to receive electronic copies of Annual Report/login credentials, in the manner mentioned below, since no physical copies of Annual report will be dispatched.

physical mode

dematerialized mode

have not updated their email addresses with the Company/Depository Participant(s)/Registrar and Share Transfer Agent ("RTA") are requested to update their email addresses by writing to Company's email id or RTA email id with the subject line "Request to update email id" at mail@abcorp.in or einward.ris@kfintech.com Members are requested to submit request letter mentioning the Folio No. and Name of Member along with the scanned copy of the Share Certificate (front and back), PAN (self - attested scanned copy of PAN card), AADHAR (selfattested scanned copy of Aadhar Card)

contact numbers with depositories through their

Members holding shares in physical mode and

VOTING THROUGH ELECTRONIC MODE (E-VOTING):

The Company has entered into agreement with Kfin Technologies Private Limited authorized e-voting agency, for facilitating voting through electronic means ("remote e-voting") to enable the members to exercise their right to vote on the resolution proposed to be passed at the AGM to be held on 30th December, 2020 via VC/OAVM as well as for the members who are present at the AGM through VC//OAVM facility

shares in physical mode, dematerialized mode and for members who have not registered their e-mail addresses will be provided in details in the Notice of the AGM. In case you have any queries or issues regarding e-voting/remote e-voting, you may

For AB CORP LIMITED

Place: Mumbai Date: 05.12.2020

Rajesh Yadav **Managing Director** DIN: 02409760 U. P. Power Corporation Ltd. R-APDRP Part-A 5th

Floor Shakti Bhawar Extn. Lucknow. 226001 Phone: 0522-2288801 E-

Revenue Management System/2020 Dated 05.12.2020 E-tenders are invited on UP e-tender portal in two parts (Part-Techno Commercial Bid and Part II Price Bid) for Sclection of system integrator for design, development and operations of a Cloud hosted online Revenue Management System for electricity consumers of Uttar Pradesh on pay-per consumer opex model for a period of seven years. Bid document (RFP") is available online on https://etender.up.nic in as per indicated below. Any changes in the Bid Schedule, corrigendum etc. shall also be notified via same website only Prospective bidders are therefore requested to regularly check the website for any updates. S. No.: 1, Particulars: e-Tendering Notice no., Details: RFP No. 07/UPPCL/RMS/ 2020/05.12.2020, S No.: 2, Particulars: e-Bid Porta (website), **Details:** https://etender up.nic.in, S. No.: 3, Particulars: Name of Work, Details : Selection of system

integrator for design, development and operations of a Cloud hosted online Revenue Management System for electricity consumers of Uttar Pradesh or pay-per-consumer opex model. S. No.: 4

Particulars: e-Bid submission start date Details: 05.12.2020 from 11:00 hrs, S No.: 11, Particulars: Pre- Bid meeting Details: will be organized though Vided Conference\* (VC) on 21.12.2020 from 11:00 hrs onwards, S. No.: 12 Particulars: e-Bid Submission end date Details: 05.01.2021, 17:00 Hrs, S. No.: Particulars: Last date for submission of hard copy of specified documents

Details: 05.01.2021,17:00 Hrs, S. No.: 14, Particulars: Opening date of e-bid part-l, Details: 06.01.2021,15:00 hrs, SI No.: 15, Particulars: Technical Presentation & Demo, **Details:** To be notified later, S. No.: 16, Particulars: Opening date of e-bid part-II, Details: Td be notified later, \*Link for joining Pre-

UPPCL reserves the right to reject any or

details are available at website: https etender.up.nic.in, UPPCL reserves the right to reject any or all proposals of cancel the bid without assigning any reason thereof. Sd/- Superintending Engineer, R-APDRP Part-A, UPPCL

CHENNAI/KOCHI

5th Floor, Shakti Bhawan Extension Lucknow-226001 Phone No. 0522 2388801 संख्या: 325- ज.स./पाकालि./2020-13-ज.स./96

Pursuant to the General Circular numbers 20/2020 dated 5" May, 2020, 17/2020

Notice and the Annual Report for the financial year ended 31" March, 2020 will be

Private Limited at einward.ris@kfintech.com In line with the Circulars issued by MCA, members are advised to update their Email

Members holding shares in

Members holding shares in Shareholders holding shares in dematerialised form are requested to register their email ID and

respective Depository Participant(s).

and wish to cast their vote during the AGM, through e-voting system ("e-voting") The manner of 'remote e-voting and 'e-voting' during the AGM, for members holding

contact Mr. Anand Moolya at Kfin Technologies Private Limited at 040-67161627.

mail-rmsituppel@uppel.org, U32201UP1999SGC024928, E-Tender Notice, RFP No. 07/UPPCL/Online

Particulars: e-Tender Cost, Details: Rs 50,000/ (plus 18% GST) - Nor Refundable, S. No.: 7, Particulars Earnest money deposit, Details: Rs 4,25,00,000/- (Rs. Four crore twenty five lac only), S. No.: 8, Particulars: Document sale date starts, Details: 05.12.2020 from 11:00 hrs, S. No.: 10

bid VC will be shared with bidders who place a request for the same on our mail address rmsituppel@uppel.ord

all proposals or cancel the bid without assigning any reason thereof. Further

Abhishek Jain Company Secretary

**ENROLMENT NOTICE** 

After 10 days of the publication of this notice and

within three months there after

III The Holds there are, I, Pushpa.E, D/o.G.Egamparam, aged 22 years, permanently residing at No.2/68, Bajanai Koil Street, Adaiyapulam, Arni Taluk, Thirman Adaiyapulam, Bithishi Latenda

Thiruvannamalai District, Intend

Advocate moved before the bar

council of Tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same

to the bar council with in ten

of this notice and within three months there after. I, A.Preethi,

D/o.N.Arumugam, aged 22 years, permanently residing a

Main Road, Sadasiva Nagar Madipakkam, Chennai–600 091

Intend having my enrolment as an Advocate moved before

the bar council of Tamilnadu

bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same

to the bar council with in ten

After 10 days of the publication

of this notice and within three months there after. I, K.Rajesh

Kannan S/o.G.Karmega Kannan, aged 35 years, permanently residing at No.10A, Gugan Street, Krishnamachari Nagar, Valasaravakkam, Chennai–600

087. Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu,

bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same

to the bar council with in ter

publication of this notice and within three months there after. I, G.Dilipkumar,

S/o.R.Gopalakrishnan, aged 23 years, permanently residing at No.86, Pakkam, Old

at No.86, Pakkam, Old Colony, Perumal Kovil Street,

Tiruninravur (Via), Pakkakam, Tiruvallur District & Taluk-602

024. Intend having my enrolment

as an Advocate moved before the bar council of Tamilnadu

bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same

to the bar council with in ten

After 10 days of the publication

of this notice and within three

months there after. I, A.Sathish S/o K Arumuga Kumar aged

23 years, permanently residing at H22N. Manthopu Colony, 9th Avenue, Ashok Nagar,

Chennai-600 083. Intend having

my enrolment as an Advocate

moved before the bar council of

Tamilnadu, bar council building

high court campus, chennai-600

objections may notify the same

to the bar council with in ten

After 10 days of the publication of this notice and

within three months there after. I, G.Mahalakshmi

after. I, G.Ivianialaksinin, D/o.M.Gajendran, aged 22 years, permanently residing at No.71, Perumal Kovil Street, Enampakkam Post Office, Enampakkam, Thiruvallur

District–601 103. Intend having

my enrolment as an Advocate

moved before the bar council of

Tamilnadu, bar council building

high court campus, chennai-600

objections may notify the same to the bar council with in ten

Those who have any valid

After 10 days of the publication

of this notice and within three

months there after. I, R.Kavitha,

D/o.S.Raju, aged 23 years permanently residing at No.11

Muthu Mari Amman Kovil Street

Nehru Nagar, Erukkanchery, Chennai-600 118. Intend having my enrolment as an Advocate

moved before the bar council of

Tamilnadu, bar council building

high court campus, chennai-600

objections may notify the same to the bar council with in ten

\*\*\*\*\*

After 10 days of the publication this notice and within three

months there after, I. Janani, N.

D/o.K.Nagarajan, aged 23 years

permanently residing at New No.70, Old No.99, Ramaswamy

Street, Mannady, Chennai-600

001. Intend having my enrolment as an Advocate moved before

the bar council of Tamilnadu

bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid

R.Kavitha

G.Mahalakshmi

Those who have any valid

A.Sathish

G.Dilipkumar

K.Rajesh Kannan

10 days of the

B4 Keeravani Flats, 206,

within three

2021 சட்டமன்றத் தேர்தலில்

## அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி

ஆரணி, டிச.*7*– 2021ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் உறுதிபட கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி, கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளில் வரும் 2021 ம் ஆண்டு நடைபெற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதிகளில் உள்ள அனைத்து பூத்களுக்கும், இளைஞர் இளம்பெண்கள் பூத் கமிட்டி, மற்றும் மகளிர்குழு பூத் கமிட்டி அமைப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை வடக்கு செயலாளர் தூசி. கே.மோகன் எம்.எல்.ஏ தலைமைத் காங்கினார். கலசபபாக்கம் எம். வி.பன்னீர்செல்வம், எல்.ஏ. அவைத்தலைவர் டி.கே. பி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஆகியோர் பணிக்குழு மண்டல பொறுப்பாளரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன், செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.

அன்பழகன் பேசியதாவது: ஜெயலலிதா வகுத்த அனைத்துத் திட்டங்களையும் முதல்வர் பழனிச்சாமி மக்களின்



உணர்வுகளை புரிந்து செயல்பட்டு இந்தியாவிலேயே வருகிறார். குடிமராமத்துப் பணிகளை செய்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உணவு உற்பத்தியிலும் கல்வியிலும் தமிழகம் முதலிடம். நிதி நெருக்கடியான நேரத்திலும் இருந்த உயர்கல்வி கடந்த ஆண்டு பயின்றவர்களில் எம்.பி.பி.எஸ் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொண்டு உள்ளது.

பாசறை, மகளிர் குழுவினர் ஆகியோர் வீடு வீடாகச் சென்று விளக்கி மேற்கொண்டால் பிரச்சாரம் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் பெறுவது

சென்னையில் கனமழை காரணமாக வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை பள்ளி

முகாமில் தங்க வைக்கபட்டுள்ளவர்களை அண்ணா தி.மு.க. வழிகாட்டுதல் குழு

உறுப்பினரும், கழக அமைப்பு செயலாளருமான ஜே. சி. டி. பிரபாகா் சந்தித்து ஆறுதல் கூறினார். வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் டி.ஜி. வெங்கடேஷ் பாபு, எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் வி.எஸ். பாபு, பகுதி கழக செயலாளர் திருமங்கலம் மோகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மீடியாஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட்

CIN: L65993TN2002PLC065402

மாதாஜி காம்ப்ளக்ஸ், ப்ளாட் எண்.32, பழைய எண். 1/38,

புதிய எண். 1/38, வாலாஸ் ரோடு, முதல் சந்து,

மவுண்ட் ரோடு, சென்னை–600 002.

Email: contact@mediaoneglobal.com

Website:www.mediaoneglobal.in

அறிவிப்பு

வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பில் கண்டுள்

அலுவல்களை செயல்படுத்த கம்பெனியின் 38வது வருடாந்திர பொதுக்கூட்டம்

ிசவ்வாய்க்கிழமை, 29 டிசம்பர் 2020 அன்று காலை 11.30 மணிக்கு மாதாஜி

காம்ப்ளக்ஸ், ப்ளாட் எண்.32, பழைய எண். 1/38. பகிய எண். 1/38. வாலாள்

<u> மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014ன் விதி 10ன்படி, வருடாந்திர பொதுக்கூட்டப்</u>

பங்கு பரிமாற்ற புத்தகங்கள் செவ்வாய்க்கிழமை, 22 டிசம்பர் 2020 முத் 

சென்டால் டெபாசிட்டரி சாவீசஸ் லிமிடெட்டுடன்(சிடிஎஸ்எல்) இணைந்த

மகிழ்ச்சியடைகிறது. கட் ஆப் தேதியான 22 டிசம்பர் 2020 அன்று பங்குகளை

வைத்திருக்கும் உறுப்பினாகள் மின்னணு முறையில் வாக்களிக்கலாம்

வாக்குகளை அளிப்பதற்கான வசதியை வழங்குவதில் கம்பெனி

கம்பெனி/வைப்பக்கொகை பங்கேற்பாளரிடம் பகிவ செய்யப்பட்ட

மின்னஞ்சல் முகவரி அல்லது தபால் முகவரியில் உள்ள அனைத்து

உறுப்பினர்களுக்கும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பி

பின்னணு முறையில் வாக்குப்பதிவு 26 டிசம்பர், 2020 அன்று காலை

9.00 மணிக்கு தொடங்கி, 28 டிசம்பர், 2020 அன்று மாலை 5.00 மணிக்கு

ரோடு, முதல் சந்து, மவுண்ட் ரோடு, சென்னை—600 002ல் நடைபெறுகிறது.

நடைபெறுவதையொட்டி கம்பெனியின் உறுப்பினர்கள் பதிவேடு

2. கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91 மற்றும் கம்பெனிகள் (மேலாண்

இதன் மூலம் அறிவிப்பது யாதெனில்,

. மடப்பட்டிருக்கும்.

உறுப்பினர்களுக்கு அறிவிப்பது:

(முடிக்கப்பட்டது.

முடிவடைகிறது.

மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படக்கூடிய இந்த அரசு மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைந்திட ஒன்றிணைந்து அனைவரும் பாடுபடுவோம்.

இந்த கூட்டத்தில் ஆரணி நகர கழக செயலாளர் எ. அசோக்குமார், ஆவின் துணை சேர்மன் பாரி.பி. பாபு, ஆரணி ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி. சேகர், செய்யாறு ஒன்றியக் கழகச் செயலாளர் எம். மகேந்திரன், அனக்காவூர் ஒன்றிய கழக செய்லாளர் சி துரை, மாவட்டக் கழக துணைச் செயலாளர் டி.பி. துரை, மாவட்ட பேரவை துணைச் செயலாளர் கன்னியப்பன். கலசபாக்கம் செயலாளர் மேற்கு ஒன்றிய திருநாவுக்கரசு, பொதுக்குழு பொய்யாமொழி, உறுப்பினர் புதுப்பாளையம் ஒன்றிய செயலாளர் மகளிரணி தவமணி, நளினிமனோகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அழகிரி, பிஸ்கட். கும்ரன், புங்கம்பாடி. பி. சுரேஷ், இ.பி. நகர் குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

## எவரெஸ்ட் சிகரத்தின் திருத்தப்பட்ட உயரம்:

மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உயரத்தை மீண்டும் அளந்துள்ள நேபாளம் திருத்தப்பட்ட உயரத்தை நாளை

அமைந்துள்ளது. இதன் முந்தைய படி ஆகும். கடந்த மீட்டர்கள் ஆழ்த்திய பாதிப்பு எவரெஸ்ட் உயரத்தில் மாறுதல் எனக் கூறப்பட்டது. அமைந்துள்ள நாடான உயரத்தை மீண்டும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை அமர்த்தியது. திருத்தப்பட்ட உயரத்தை மாலை அறிவிக்க உள்ளது.

பெயர் மாற்றம் Hayath Basha, தந்தை பெயர்: Mohammed Aliyas, பிறந்த தேதி: 20.05.1980, 60, மேற்கு தெரு, T.மாவிட<u>ந்</u>தல், விருத்தாசலம் தாலுக்கா, கடலூர் மாவட்டம்–606 001

என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி KAYATH BASHA \_\_\_\_\_ என்று அழைக்கப் படுகிறேன்.

Mohandoss (Surname) Madhumitha (Given Name), தந்தை பெயர்: Mohanadoss, A/GL.Hareshwer Saravanan பிறந்த தேதி: 12.03.1993, ப.நெ.10, பு.நெ.19, 3வது குறுக்கு தெரு. கேக் எரியா, நுங்கம்பாக்கம், சென்னை—600 034 என்ற என்று அழைக்கப் படுகிறேன்.

## <u>பத்திரம் காணவில்லை</u>

பாக்கிங் பகுதியில் காத்திருந்தபோது எனது மூல பத்திரங்கள் எண் 244/1994, 885/1979 ஆகியவைகள் காணவில்லை ஆகவே மேற்படி பத்திரங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவம்

> கெடார் கிராமம், விழுப்புரம் தாலுகா & விழுப்புரம் மாவட்டம் செல் 9600112000

கம்பெனி அறிவிப்பு

முப்பத்து ஐந்தாவது வருடாந்திர பொதுக்கூட்டம் வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 அன்று காலை 10.00 மணிக்கு ''ஜிஆர்கே மினி ஹால் . எண். 86, வடக்கு பார்க் தெரு, வெங்கடபுரம், அம்பத்<u>த</u>ூர், சென்னை–600 053''ல் நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91ன்படி உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு

மாற்று புத்தகங்கள் 27 டிசம்பர், 2020 முதல் 31 டிசம்பர், 2020 முடிய (இரு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும் என்று மேலும் அறிவிக்கப்படுகிறது.

தேதி : 27.11.2020

My client Mrs. V. Kalaiarasi, residing at Plot No. 221/5, Thiruvallur Street, Gopal Nagar, Mannivakkam Extn, Chennai- 600048, has lost/missed the original WILL dated 22.08.2002 registered as Doc.No.121 of 2002 in the office of the Sub Registrar, Alandur, executed by Late.V.M.Vennimalai Pandian, S/o.Late.V.Malaivelu Thevar, at Mannivakkam on 29.08.2020.

In spite of diligent search the same remains untraceable. If anyone finds the same shall return to my client or to me at below mentioned address.

Any person/s or institution having any reasonable claim right, title or charge over the said Document shall lodge their claim or objection, if any, together with documentary proof to the undersigned within 7 days from the date of this notice, failing which it will be deemed that there is no claim, charge or encumbrance whatsoever on the said document and shall be deemed to have been waived

> C.Murugan, B.Sc, B.L Advocate.

### தவறிவிட்டது

சைதாப்பேட்டை ர்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பெற்ற (2329/1990. 1358/2001. 6699/2015) ராகவரெட்டி ஜாபர்கான் பேட்டையில் வைக்கு கவறிவிட்டது கண்டெடுத்தவர்கள் கீழ்கண் நவரிக்கு கொடர்ப கொள்ளவம்.

திருமதி. சாந்தி சங்கர்

க/பெ. சங்கர், பழைய கதவு எண்.100, புதிய கதவு எண்.52, மேட்டுத் தெரு. விழுப்புரம்மாவட்டம். செல்: 63745 96714

### **ENROLMENT NOTICE**

After 10 days of the publication of this notice and After 10 days of the publication of this notice months there Narasingarajan.T and within three S/o.V.Thangapandian, years, permanently residing No.15/12, Ground Floor, after. I. A.R.Hema D/o.G.r.Ravichandran, aged 22 years, permanently residing at 7/4, Srinivasapuram, Narasimhan Street, Wesi Mambalam, Chennai–600 033 at 7/4, Srinivasapuram, Corporation Colony, Kannamma pet, T.Nagar, Chennai–600 017 Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, Intend having my enrolment as an Advocate moved before bar council building, high court campus, chennai-600 104. the bar council of Tamilnadu Those who have any valid bar council building, high court objections may notify the same to the bar council with in ten

campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same Narasingarajan.T to the bar council with in ten

After 10 days of the publication of this notice and A.R.Hema within three months there after. I, V.Kayalvizhi D/o.S.Vasudevan, After 10 days of the publication of this notice and

aged 23 years, permanently residing at No.114, Perumal Koil Street, Kosavanpalayam, within three months there after. I, G.Seenivasan, S/o. Thirupachur Post, Thiruvallur Taluk & District-631 203. Intend Gurusamy.S, aged 54 permanently residing at 23/11, Ramalingam Street, Ullagaram, Chennai–600 091 Intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council having my enrolment as an building, high court campus, chennai-600 104. Advocate moved before the bar council of Tamilnadu, bar Those who have any valid objections may notify the same to the bar council with in ten council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same V.Kayalvizhi to the bar council with in ten After 10 days of the publication

#### G.Seenivasan

Before the Court of VI Asst City Civil Judge, Chennai O.S. No 7547/2012 Syndicate Bank

Branch Manager, Velachery

1.John Wesley 2.D.Athisayaraj Defendants

Mr.John Wesly, 106, Velachery Road, Kamarajapuram, Chennai-73

The above plaintiff has filed a suit against you for the recovery of a sum of rupees 90,000 with interest and costs The suit summons is issued to you by paper publication as the summons send to you by post and court returned unserved. The case is coming on 9-1-2021 Kindly make it convenient to attend the above court at 10.30 AM on the date failing

which the mass. in your bsence. VJayanandakumar, Advocate

இடம்: சென்னை

மேன்மைமிகு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கடலூர் EP. 71/2019 in AR no 397/2013 ஸ்ரீராம் சிட்ஸ் தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட், 7/9, P.R காம்ப்ளக்ஸ், பாரதி ஈரோடு

கடலூர். மனுதாரர்/ DEVS

அருண்குமார் S/o. சுப்ரமணியன் 12, TNH்டி குண்டு சாலை செம்மண்டலம், கடலூர்

எதிர்மனுதாரர்/ JD அறிவிப்பு

மேற்படி வழக்கில் எதிர்மனுதாரர்/ DH ஆகிய தங்கள் மீது நீதிமன்றத்தில் EP 71/2019 in AR no 397/2013 என்ற எண்ணில் நிறைவேற்றுமனு வழக்கு மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்துள்ளார். மேற்படி வழக்கு

எதிர்மனுதாரர் ஆகிய தங்களுக்கு ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் வரும் 15/12/2020 தேதியன்று காலை பத்து முப்பது மணிக்கு மேற்படி நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலே அல்லது தாங்கள் வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களது கி தங்களது தெரிவித்துக் ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் மேற்படி வழக்கில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு பிறப்பிக்கப்படும் என்பதை இந்த அறிவிப்பு மூலம் தங்களுக்கு

MCOP.NO.847/2019 Shanthi wife of late Madhu

2.Sampath,son o f late,Madhu

D.No:1/164. Poomandahall Village, Perivanahalli Post.

Karimangalam Taluk. Dharmapuri District.

E.Gideon Vinoth, S/o,Rosy Edwin Anna Nagar West, 951/104, Crystal Lawns, No.2, GroundFloor 13Th Main Chennai-600040. ...1st Respondent

#### NOTICE That the above petitioners field the

above claim petition for seeking compensation for the death of one Madhu who is the Husband of the 1st Petitioner and the Father of the 2nd, 3rd Petitioners in a Motor Vehicle Accident. The above case is posted on 07.01.2021 for your appearance. You are being the 1st Respondent and also the owner of the Maruti Swift Car bearing Registration No. TN-05-AH-7791 is having any objection: you should have appear before the Special District Judge (MACT) Court, Dharmapuri on 07.01.2021 at 10.30AM and submit your objections through a Lawyer or in person. Failing which, the petition will be decided exparte and decree will be passed

## சன்கோ ரப்பர்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: பாடி, சென்னை 600 050 | GST No.34AAACS3772J1Z9

கம்பெனி அறிவிப்பு

தனித்தனியே தபால் மூலம் அனுப்பப்பட்டு வரு அறிவிப்பில் உள்ள அலுவல்களை செயல்படுத்த கம்பெனியின் முப்பத்து மூன்றாவது வருடாந்திர பொதுக்கூட்டம் வியாழக்கிழமை 31 டிசம்பர் 2020 அன்று காலை 10.30 மணிக்கு ''ஜிஆர்கே மினி ஹால் எண். 86, வடக்கு பார்க் தெரு, வெங்கடபுரம், அம்பத்தூர், சென்னை–600 053''6 நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91ன்படி உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்டு மாற்று புத்தகங்கள் 27 டிசம்பர், 2020 முதல் 31 டிசம்பர். 2020 முடிய (இரு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும் என்று மேலும் அறிவிக்கப்படுகிறது.

குழுவின் ஆணைப்பட

தேதி: 27.11.2020

#### அட்டவணை–] பமலம் எ பொது அறிவிப்பு

(நொடிந்த நிலை மற்றும் இந்திய திவால் நிலை வாரியம் (தன்னிச்சையாக கலைத்தல் நடைமுறை) விதிகள் 2017ன் விதி 14) மெசர்ஸ் எம்-சிஸ்டம் இந்தியா பிரைவேட் லிமிடெட்

பங்குதாரர்களின் கவனத்திற்கு

	1	நிறுவன கடனாளர் பெயர்	மெசர்ஸ் எம்-சிஸ்டம் இந்தியா பிரைவேட் லிமிடெட்
l	2	நிறுவன கடனாளர் துவக்க தேதி	28 செப்டம்பர், 2015
	3	எந்த அதிகாரத்தின் கீழ் நிறுவன கடனாளர் துவக்கம்/பதிவு	கம்பெனிகள் பதிவாளர், சென்னை, தமிழ்நாடு
	4	நிறுவன அடையாள எண்/ நிறுவன கடனாளரின் வரம்பிற்குட்பட்ட அடையாள எண்.	U72900TN2015FTC102340
	5	நிறுவன கடனாளரின் பதிவு அலுவலக முகவரி மற்றும் பிரின்ஸ்பல் அலுவலக முகவரி (ஏதேனும் இருப்பின்)	எண். 24, 2வது தெரு, சிவில் ஏவியேஷன் காலனி, நங்கநல்லூர், சென்னை 600 061. தமிழ்நாடு, இந்தியா.
	6	நிறுவன கடனாளரின் கலைப்பு துவங்கப்பட்ட தேதி	5 டிசம்பர், 2020
	7	கலைப்பாளரின் பெயர், முகவரி, இமெயில் முகவரி, தொலைபேசி எண் மற்றும் பதிவு எண்.	திரு. ரஞ்ஜித் குமார் வர்மா நொடித்தல் நிபுணர் பதிவு எண்: IBB/IPA-002/IP- N00301/2017-18/10859 முகவரி : ஜி129, முதல் தளம், செக்டார் 63 நொய்டா, உத்தரப்பிரதேசம், இந்தியா தொடர்பு விவரங்கள்: தொடைபேசி : +91 120 435 0183 மின்னஞ்சல்: irp.ranjeetos@gmail.com
	8	கோரிக்கைகளை சமர்ப்பிக்க கடைசி தேதி	4 ஜனவரி, 2021

மெசர்ஸ் எம்-சிஸ்டம் இந்தியா பிரைவேட் லிமிடெட் 5 டிசம்பர், 2020 அன்று தன்னிச்சையான கலைப்பு நடவடிக்கைகளை துவங்கியது என்று இதன்

மேற்கண்ட அயிட்டம் 7ல் குறிப்பிடப்பட்டுள்ள கலைப்பாளர் முகவரிக்கு மேசர்ஸ் எம்-சிஸ்டம் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் பங்குதாரர்கள் தங்களின் உரிமை கோரல்களை ஆதாரத்துடன் 4 ஜனவரி, 2021 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவே சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிதி கடன் வழங்கியவர்கள் ஆதாரத்துடன் மின்னணு மூலம் மட்டுமே தங்களின் உரின கோரல்களை சமர்ப்பிக்க வேண்டும். மற்ற அனைத்து பங்குதாரர்கள் ஆதாரங்களுடன் கூடிய தங்களது உரிமை கோரல்களை நேரடியாகவோ தபால் மூலமோ அல்லது மின்னண மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். தவறான வழியில் உரிமை கோரலுக்கான அத்தாட்சியை சமர்ப்பித்தால் அபராத

கலைப்பாளர் : ரஞ்ஜித் குமார் வர்ம மெசர்ஸ் எம்-சிஸ்டம் இந்தியா பிரைவேட் லிமிடெட் விஷயத்தில் நொடித்தல் நிபுணர் பதிவு எண்: IBBI/IPA-002/IP-N00301/2017-18/1085



பதிவு அலுவலகம்: "ஆர்க்கிட் டவர்ஸ்", 313 வள்ளுவர் கோட்டம் ஹைரோடு, நுங்கம்பாக்கம், சென்னை— 600 034, தமிழ்நாடு, இந்தியா. இந்தியா. தொ.பேசி: (91) – 44 – 28211000; தொலைநகல்: (91) – 44 – 28211002

27வது ஆண்டு பொதுக்கூட்டம், இ–வாக்களிப்பு மற்றும் புக் குளோசர்

## ஆர்க்கிட் பார்மா லிமிடெட் உறுப்பினர்களின் 27வது ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி புதன்கிழமை அன்று பசுல் 12.00 (IST) மணிக்கு

காணொளி காட்சி ("VC) வழியாகவோ வேறு ஒலிக்காட்சிகள் ("OVAM") வழியாகவோ சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்கள் AGM நடத்துவதற்காக அனுப்பப்பட்ட அறிவிப்பின்படி பரிவர்த்தனை செய்யப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

பரிவர்த்தனை செய்யப்படும் என்ற இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
உலகளாகிய தொற்றுநோய் கோனிட்-19 தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், கார்பொரேட் விவகார அமைச்சகம் அதன் 05-மே-2020 தேதியிட்ட கற்றறிக்கை என். 20/2020 மற்றும் 08-ஏப்ரல்-2020 தேதியிட்ட கற்றறிக்கை என். 14/2020 இரண்டையும் சேர்த்து படிக்கும் போது ஒரு நிறுவனத்தின் ஆண்டு போதுக் கூட்டம் காணொகிக் காட்சி (70°) வழியாகவோ தேறு ஒலி காட்சிகர் "(70AVM") வழியாகவோ ஒரு மூறு நிலுக்கு காட்கிகாட்கும் நடத்தில் நடத்தப்படும் கூட்டத்தில் உறுப்பிகள்கள் சுயமாக கலந்துகொள்ளாத வகையில் நடத்த அனுமதித்துள்ளது. மேலே சட்டிக்காட்டப்பட்டிருக்கும் கற்றறிக்கைகள் மற்றும் நிறுவனச்சட்டம், 2013 மற்றும் செயி (பட்டியலில் சேர்க்கப்பட்ட கடமைகள் மற்றும் வெளியீடு தேவைகள்) வழிநடத்தல் விதிமுறைகள், 2015 க்கு இணங்க நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் VC/OAVM மூலமாக நடத்தப்படவுள்ளது. ஆகையாகிகர் உறுப்பினர்கள் ஆண்டு பொதுக்கூட்டத்தில் VC/OAVM மூலமாக மட்டுமே வருகைபுரித்து பங்கேறக முடியும்

பெங்கேறக் முடியும்.

பேலை சட்டிக்காட்டப்பட்டுள்ள MCA சுற்றறிக்கைகள் மற்றும் 12-மே-2020 தேதியிட்ட கெக்யூரிடீஸ் அண்ட் எக்ஸினேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியாவின் சுற்றறிக்கை இரண்டிலும் வுறும்கப்பட்டிருக்கும் தளர்த்தலைப் பின்பற்றி நிறுவனத்துடன் அல்லது ரிலுஸ்டிரார் ஆஃப் நேத்தியாவின் சுற்றறிக்கை இரண்டிலும் வுறும்கப்பட்டிருக்கும் தளர்த்தலைப் பின்பற்றி நிறுவனத்துடன் அல்லது ரிலுஸ்டிரார் ஆஃப் மூற் பின்பட்டிருக்கும் தனர்க்குலைப் பின்பட்டியியர்டியியர்டியியர்டியில் அலைப்புகளிடம் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு முகவரிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கு அடிப்படையில் AGM நடத்துவதற்கான அறிக்கையின் பொறுக்க நகல்கள் அனுப்பட்டயில் AGM நடத்துவதற்கான அறிக்கையின் பொறுக்க நகல்கள் அனுப்பட்ட வேண்டும் என்ற அவசியம் கைவிடப்பட்டுள்ளது. 27வது ஆண்டு போதுக் கூட்டம் மற்றும் 2019-20 ஆண்டு அறிக்கை நிறுவன வலைத்தளமான www.orchidpharma.com பக்கத்திலும் நேத்லைல் ஸ்டாக் எக்ஸ்கேஞ்ச் ஆஃப் இந்தியாலியிடேட் வலைத்தளமான www.nseindia.com பக்கத்திலும் மற்றும் பிள்ஸிலிபட்ட வேணத்தளமான www.nseindia.com பக்கத்திலும் மற்றும் பிள்ஸிலிபட்ட வலைத்தளமான www.nseindia.com பக்கத்திலும் மற்றும் பிள்டில் இந்தியாலியிட்டும் வேண்டியில் மற்றும் கிடைக்கிலும் நிறுவன் வலைத்தாதுக்கும் இந்தியாலியிடியில் கிடைக்கிறது என்பதை உறுப்பினின் தெரிந்துகளைன் மற்றும் நிறுவனைக்கும் மற்றும் மற்றும் தொலைதுரு பின்கண்டிய மற்றும் வின்பக்கேய்க் கடியம் நடியில் நிறுகியில் கடியில் மற்றும் குறிக்கைகளை விறியில் நிறுவன் மற்றும் கேரிக்கியப்ட கடைமையில் இரிக்கியில் கடியில் இருக்கள் படியில் கண்டு மற்றும் குறிக்கைகளை அனுகித்து நிறுவனங்கள் உறுப்பினர்கள் மின்னணு முறையில் காக்கிய்பட்ட கடியைகள் மற்றும் செய்யில் தேகியில் கடியில் கண்டுக்கில் உரிமையைய ஆண்டு கொல்கும் கேறுக்கள் படியில் கண்டுக்கில் சொண்டிருக்கிறது. இந்த நேரிக்கத்தில் கொண்டுவரிக்கும் கிறவனைக்கும் கடியில் கண்டியில் செய்வுக்கும் குறிக்கப்பட்டத்தில் எடுக்குகள் உறுக்கில் உறுவனக்கு உற்றுக்கும் குறிக்கப்பட்கள் கடியில் கண்டு உறுக்கைகள் விறிமுறைக்கு நின்பன் கடியில் கண்டுக்கும் கண்டியில் கண்டுக்கும் முறையில் வாக்களில் உறுக்குக்கும் மடியில் கண்டியில் கண்டியில் கண்டுக்கும் மடியில் கண்டியில் கண்டியில் ்லே சட்டிக்காட்டப்பட்டுள்ள MCA சுற்றறிக்கைகள் மற்றும் 12-மே-2020 தேதியிப்

(IST) மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிறமை டிசம்பர் 29, 2020 மாலை 5.00 (IST) மணிக்கு நிறைவடையும்.
உறுப்பினர்கள் தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறையில் மேலே குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தைக் கடந்து வாக்களிக்க இயலாது, தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு செயலிலை சிடிஎஸ்எஸ் நிறுவளம் அதன் பிறகு முடக்கி வைத்துனிடும். இதோல் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முறையில் வாக்களிக்க இயலாதுவளர்கள் மற்றும் தவுறனிட்டவர்களுக்கு ஆண்டுப் பொதுக்கூட்ட நாளில் மற்றும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கும் வாய்பு ஏற்படுத்தில் கொடுக்கும் வாய்படும், உறுப்பினர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை அண்டு போதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் அமைக்கும் வாய்படும், உறுப்பினர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை அண்டு போதுக்கூட்டத்தில் உரிமையை ஆண்டு போதுக்கூட்டத்தில் உரிமையை ஆண்டு போதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் ஆனால் மின்லும் தன் வாக்களிக்கும் உரிமையைச் செயல்படுத்தி தொலைதூர முன்னணு முறையில் வாக்கும்பதிவுக்கும் ஆன்று கேற்கும் முற்கும் முற்கும் முற்கு குறியில் முற்கும் குறியில் பரியகிக்கைய் அனும் கண்டிருக்கும் பயனாளிகள் பதிவேகும் மூறையில் பருக்கும் திவுக்கும் திவுகையர் ஆன்றை முறையில் / ஆண்டு பெயருக்கைட்டம் நடக்கும் கியந்தில் பகுகளைக்க கொள்ளுக்கும் திவக்கு இறுதி தேதி அதாவது புதன்கிழுமை டிசம்பரில் இடிவக்கும் திரைம். டிசம்பதிவிற்கான இறுதி தேதிக்கும், அதாவது பதன் கிழமை, டிசம்பரில் டிரம்பதிவிற்கான இறுதி தேதிக்கு, அதாவது புதன் கிழமை, டிசம்பரில் டிரம்பதில் கண்டுக்கும் குறியில் படிக்கு மடிக்கும் மற்றும் கண்டிக்க அல்லது வேற்குகளை மற்றுக்கள் மிலிவராம் மற்றும் கண்டிக்கள் நிலிவராம் மற்றும் மற்றும் கண்கள் மிறிவராம் மற்றும் கண்டுகள் மற்றும் மற்றும் கண்டிக்கள் நிலிவராம் மற்றும் மற்றும் கண்களை - 600 017, தம்றும் தொடர் புகளைப் பெர்ட் கிறைக்கும் இதிக்கும் அல்வது மற்கள் மிறும்பரி மேற்குக்கள் அடைக்கும் இதிக்கும் அன்று உறும்பினராக இல்லை பெர்ட் கிறைக்கும் இதிக்கும் இருக்கும் இருக்கும் அல்வது வேறை கேற்கும் அன்றை உருவள் இத்த ஆண்டு தொடிக்கும் அம்மது தேதிவர்ப்பு உள்ளிக்கும் பெற்களை மட்டும் நேத்திக்கம் பெற்கள் கடைக்கும் தேதிக்கம் மற்றும் கடிக்கும் கடிக்கும் கண்டிக்கும் அடிக்கும் கடிக்கும் கடிக்கும் கடிக்கும் கடிக்கும் கடிக்கும் க

பெறும் தகவ்வாக மட்டுமே பார்க்க வேண்டும்.
இந்த வாக்களிப்பு செயல்பாடு (மின்னனு முறையில் அல்லது வேறும் தகவ்வாக மட்டுமே பார்க்க வேண்டும்.
இந்த வாக்களிப்பு செயல்பாடு (மின்னனு முறையில் அல்லது வேறுவிதமாக) எந்தவிதமான குறையும் இல்லாமல் மிகச் சரியாக ஒளிவுமறைவு இல்லாமல் நடைபெறுவதை உறுதிசெய்ய திருமதி. லலிதா எஸ். என்ற தொழில்முறை கம்பெனி செக்கப்பட்டுள்ளார். ஆண்டு மோதுக்க டட்டம் நடந்த முடித்த 48 மணி நேறத்திருகள்ள சூறிவிக்கப்பட்ட முடிவுகளுக்கு வேறைக்கு மாதிய்பவரின் (Scrutiniser) அறிக்கை நிறுவன வலைத்தளத்தில் www.orchidpharma.com மற்றும் சிஎஸ்டிஎல் வலைத்தளத்தில் www.orthidpharma.com மற்றும் சிஎஸ்டிஎல் வலைத்தளத்தில் www.orthidpharma.com மற்றும் சிஎஸ்டிஎல் வலைத்தளத்தில் www.orthidpharma.com மற்றும் சிஎஸ்டிவிட்டம் டிருக்கும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா விமிடெட் மற்றும் பிள்ணி விமிடெட் அமைப்புகளுக்கும் அறிவிக்கப்படும்.

ஆக்குமோன்று: நிதி ஆண்டு 2019-20 கள்ள ச7வது ஆண்டு போதக்கட்டம் நடத்தும் நோக்கத்துடன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் பதிலேடு மற்றும் பங்குகள் மாற்றம் புத்தகங்கள் புதன்கிழமை, டிசம்பர் 23, 2020 தேறிவிடுந்து புதன்கிழமை, டிசம்பர் 2013 விரிவு 91 மற்றும் நிறுவனங்கள் (மேலான்மை மற்றும் நிர்வாகம்) விதிமுறைகள், 2014 விதி என். 10ன் படி இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மின்னனு முறையில் வாக்குகளைப் பதிவு செய்வது சும்பந்தப்ட்ட ஏதாவது குறைகள்/

என். 10ன் படி இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
மின்னனு முறையில் வாக்குகளைப் பதிவு செய்வது சம்பந்தப்பட்ட ஏதாவது குறைகள் /
சந்தேகங்கள் இருந்தால் அதை செல்வி. நிகிதா, கம்பெணி செகரட்ரி - கம்பளையன்ஸ்
ஆட்சி, அர்க்கிட்ஃபார்மா லிமிடெட், ஆர்க்கிட்டவர்ஸ், 313, வள்ளுவர் கோட்டம் அறை நோடு, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034, தொ.மேசி; 044 - 2824 4910 மின்னஞ்சல் எர்டி நுங்கம்பாக்கம், சென்னை - 600 034, தொ.மேசி; 044 - 2824 4910 மின்னஞ்சல் nikitak@orchidpharma.com; அல்லது பெல்ஸர்ஸ். இன்டெக்ரேடெட் ரிஜிஸ்ட்ரி மேனேஜ்பெண்ட் சர்விசெஸ் லிமிடெட், 2வது தனம், கென்சல் டவர்ஸ், நே. 1, ராமகிருஷ்ணர் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, டி. நகர், சென்னை - 600 017, தமிழ் நாடு, ரிஜிஸ்டிரரர் மற்றும் ஷேர் டிரான்ஸ்ஃபர் ஏஜென்ட், தொலைபேசி: 044 -2814 0801 - 803, மின்னஞ்சல் 'yuvra@metgratedindian' முக்கிரியில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது சிஎஸ்டிஎல் வுடன் 022-23054542/43 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது சின்முக்கல் வுடன் 022-23054542/43 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது சின்முக்கல் அம்பது

இயக்குனர் சபை ஆணைப்படி ஆர்க்கிட் ஃபார்மா லிமிடெட் நிறுவனத்திற்காக

the bar council with in ten Mobile: 9841456746 Janani.N

## ACCIDENT OF AIMS TERMINAL SPECIAL DISTRICT JUDGE. DHARMAPURI

Both are Residing at.

3 Kavitha Wife of Krishnan

Matlampatti Post, Karimangalam Taluk, Dharmapuri District. ...Petitioners -Versus-

ADVOCATE, Dharmapuri

Those who have any valid objections may notify the same against you. M.Mannar Mannan B.A., B.L.

தெரிவிக்கப்படுகிறது த. அனிதா மA., L.L.M மனுதாரர் வழக்கறிஞர்,கடலூர்.

# BEFORE THE MOTOR

Chinnamatlampatti Village,

தேதி: டிசம்பர் 04, 2020 தனுகா குழும் நிறுவனம்

ஒப்பம்/— சூர்யராஜ் குமா தேதி : 10.11.2020 நிர்வாக இயக்குன

28 டிசம்பர் 2020 அன்று மாலை 5.00 மணிக்கு பின்னர் மின்னணு முறை மூல்மான வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட மாட்டாது. அறிவிப்பின் நகல் கம்பெனியின் வலைத்தளம் www.mediaoneglobal. மற்றும் சிடிஎஸ்எல் வலைத்தளம் www.evotingindia.comல் உள்ளது. அறிவிப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு குறித்த வழிமுறைகளை உறுப்பினர்கள் பார்வையிடலாம் அல்லது மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு சிடிஎஸ்எல்–ன் மின்னணு வாக்குப்பதிவ இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) மற்றும் பயனர் கையேட்டைப் பார்வையிடலாம்.

மின்னனு வாக்குப்பதிவு செயல்முறை மற்றும் நடைமுறை குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், உறுப்பினர்கள் helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் சிடிஎஸ்எல்—ல் பார்வையிடலாம் அல்லது கம்பெனியின் பங்கு பரிமாற்ற முகவர், M/s. கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட், எண் 1, -ஈப்ரமணியன் கட்டிடம், கிளப் ஹவுஸ் ரோடு, மவுண்ட் ரோடு, சென்ன 2. மின்னஞ்சல்: murali@cameoindia.comல் அணுகலாம்.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினரான நபர் மற்றும் கட் ஆப் தேதியான 22 டிசம்பர் 2020 அன்று பங்குகளை வைத்துள்ளவர் investor@cameoindia.com or helpdesk.evoting@cdslindia.comக்கு ஒரு கோரிக்கை அனுப்பி லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்று கொள்ளலாம். எனினும் மின்னணு வாக்குப்பதிவிற்காக ஒரு நபர் ஏற்கனவே சிடிஎஸ்எல்—லில் பதிவு செய்திருந்தால் தற்போதைய பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை வாக்களிக்க பயன்படுத்தலாம்.

கம்பெனி வழங்கிய மின்னணு வாக்குப்பதிவு வசதி மூலம் வாக்களித்த பாதுக்கூட்டத்தில் நேரடியாக அல்லது பதிலி மூலம் பங்கேற்கலாம். ஆனால் அத்தகைய நபர் கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க முடியாது மற்றும் முந்தைய மின்னணு முறையில் வாக்களிக்கப்பட்டது இறுதியானதாக கருதப்படும். மின்னணு வாக்குப்பதிவு முடிவுகள் கம்பெனியினால் அத

வலைத்தளத்திலும் பங்குச் சந்தையிலும் அறிவிக்கப்படும்.

குழுவின் ஆணைப்ப மீடியாஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட்டுக்காக

புதியதாக 10 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 100 க்கு 28 சதவீதம்ம் தற்போது 49 அதிகரித்து உள்ளது. அரசு பள்ளியில் 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவக்கல்வி பயில இடம் கிடைத்த நிலையில் 7.5 சதம் உள் ஒதுக்கீட்டினால் இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 413 பேர் படிப்பில் சேர்ந்து உள்ளனர். அந்த மாணவர்களுக்கு முழுவதுமாக அரசின் திட்டங்கள் அனைத்தையும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

நேபாளம் நாளை அறிவிப்பு

காத்மண்டு, டிச.*7*– அறிவிக்க உள்ளது.

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம், இமயமலையில் 2015-ஆண்டு நாட்டை அதிர்ச்சியில் நடுக்கத்தின் சிகரத்திலும் இருந்தது. எனவே இந்த சிகரத்தின் இருக்கலாம் இந்த சிகரம் கேபாளம் அந்த பணிகள் மு டி வ டைந்து ள் ளதாகவும்

பெயர் மாற்றம்

சென்னை–600 034 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MOHANADOSS (Surname) MADHUMITHA (Given Name)

Mohandoss (Surname) Madhumitha (Given Name)

## Hayath Basha

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் தாலுகா கெடார் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேலு குமாரர் C. P. சிவக்குமார் ஆகிய நான் கடந்த 28.11.2020 தேதியில் விழுப்புரம் 2 நீ சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்காக

C. P. சிவக்குமார் s/o பழனிவேலு

டிரைபாலஜி இந்தியா லிமிடெட் பதிவு அலுவலகம்: பாடி, சென்னை 600 050. | GST No.33AAACT1301J1ZX

பங்குதாரா்களுக்கு தனித்தனியே தபால் மூலம் அனுப்பப்பட்டு வரும் உள்ள அலுவல்களை செயல்படுத்த கம்பெனியின்

குழுவின் ஆணைப்ப இடம் : சென்னை ⊤. நெடுமாற் . செயல் இயக்குனர்

**PUBLIC NOTICE** 

5/547, 16th Street, 4th Sector, K.K.Nagar, Chennai-78